

**அரசு தேர்வுகள் இயக்கம், சென்னை – 6**  
**மேல் நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு மே – 2022**

**கணக்குப்பதிவியல் விடைக்குறிப்பு**

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

**20 X 1 = 20**

**பகுதி – அ**

வ. எண்	விடை குறிப்பு	A TYPE	வ. எண்	விடை குறிப்பு	B TYPE
1	அ	பெரிய, நடுத்தர வணிகம்	1	ஈ	விதிப் பிழை
2	அ	ஒரு குறிப்பிட்ட நாளில்	2	அ	சொத்துகள்
3	ஈ	இலாப நட்டக் கணக்கின் பற்று பக்கம்	3	அ	இறுதியில்
4	இ	ரொக்கக் கணக்கு	4	அ	பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள்
5	அ	வங்கி க/கு	5	ஆ	அணுகக் குறிமுறை
6	ஈ	நடப்புச் சொத்து	6	இ	இருப்பு கட்டுதல்
7	ஆ	அடுத்த ஆண்டு	7	இ	ரொக்கக் கணக்கு
8	அ	இறுதியில்	8	ஆ	அடுத்த ஆண்டு
9	அ	சொத்துகள்	9	ஈ	நடப்புச் சொத்து
10	ஈ	விதிப் பிழை	10	அ	வங்கி க/கு
11	இ	வரி விதிக்கும் அதிகாரிகளிடம் வரித் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்தல்	11	ஈ	வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது
12	அ	அனைத்து ஆண்டுகளுக்கும் நிலையாக இருக்கும்	12	அ	எடுப்புகள் கணக்கு
13	அ	பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள்	13	ஈ	இலாப நட்டக் கணக்கின் பற்று பக்கம்
14	ஆ	அணுகக் குறிமுறை	14	அ	அனைத்து ஆண்டுகளுக்கும் நிலையாக இருக்கும்
15	ஈ	வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது	15	அ	அனைத்து சரக்குகளின் கடன் கொள்முதல்
16	அ	எடுப்புகள் கணக்கு	16	இ	வரி விதிக்கும் அதிகாரிகளிடம் வரித் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்தல்
17	அ	முதலின செலவு	17	அ	பெரிய, நடுத்தர வணிகம்
18	இ	இருப்பு கட்டுதல்	18	அ	ஒரு குறிப்பிட்ட நாளில்
19	இ	எதிர்ப்பதிவு	19	அ	முதலின செலவு
20	அ	அனைத்து சரக்குகளின் கடன் கொள்முதல்	20	இ	எதிர்ப்பதிவு

<p>21</p>	<p><b>வரைவிலக்கணம்: (ஏதேனும் ஒன்று)</b>                  “கணக்கியல் என்பது குறைந்தபட்சம் ஒரு பகுதியாவது நிதியியல் தன்மை கொண்ட மற்றும் பணத்தால் மதிப்பிடக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை, முறையாக பதியும், வகைப்படுத்தும் சுருங்கக்கூறும் மற்றும் அதன் விளைவுகளை தெரிவிக்கும் ஒரு கலையாகும்”,                  – அமெரிக்க பொதுக்கணக்காளர் சான்று நிறுவனம்  <b>(அல்லது)</b>                  “கணக்கியல் என்பது பொருளாதார தகவல்களை கண்டறிந்து, அளவிட்டு, தகவல் தெரிவிக்கக்கூடிய ஒரு செயல்பாடாகும். இதன் மூலம் தகவல்களைப் பயன்படுத்துவோர் தக்க தீர்வு காண்பதற்கும் மற்றும் முடிவெடுப்பதற்கும் வகை செய்கிறது”.                  – அமெரிக்க கணக்கியல் கழகம்</p>	<p>2</p>															
<p>22</p>	<p><b>வரவு இருப்பு :</b>                  பற்றுப் பக்கத்தின் மொத்தத்தைவிட வரவுப் பக்கத்தின் மொத்தம் அதிகமாக இருப்பின் அந்த இருப்பு வரவு இருப்பு.                  (குறிப்பு: பொருத்தமான வேறு விடையிருப்பின் முழுமதிப்பெண் வழங்கலாம்)</p>	<p>2</p>															
<p>23</p>	<p><b>இருப்பாய்வு :</b>                  இருப்பாய்வு என்பது ஒரு குறிப்பிட்ட நாளில் அனைத்துப் பேரேட்டுக் கணக்குகளிலும் உள்ள பற்று இருப்புகளையும் மற்றும் வரவு இருப்புகளையும் உள்ளடக்கிய ஓர் அறிக்கை ஆகும்.</p>	<p>2</p>															
<p>24</p>	<p><b>கணக்கியல் தொகுப்பு :</b></p> <ul style="list-style-type: none"> <li>• ஆயத்த மென்பொருள்</li> <li>• திருத்தி அமைக்கப்பட்ட மென்பொருள்</li> <li>• உருவாக்கப்பட்ட மென்பொருள்</li> </ul> <p>(ஏதேனும் இரண்டு)</p>	<p>2</p>															
<p>25</p>	<p><b>கூடியுள்ள வருமானம் :</b>                  நடப்பு ஆண்டில் ஈட்டப்பட்ட ஒரு வருமானம் , அக்கணக்காண்டின் இறுதி வரை பெறப்படாமல் இருந்தால், அது கூடியுள்ள வருமானம்.</p>	<p>2</p>															
<p>26</p>	<table border="1" style="width: 100%; border-collapse: collapse;"> <thead> <tr> <th style="width: 10%;">நாள்</th> <th style="width: 40%;">விவரம்</th> <th style="width: 10%;">பே ப எ</th> <th style="width: 10%;">பற்று</th> <th style="width: 10%;">வரவு</th> </tr> </thead> <tbody> <tr> <td style="text-align: center;">1</td> <td>வங்கி க/கு வங்கிக்கடன் க/கு</td> <td style="text-align: center;">ப</td> <td style="text-align: center;">10,000</td> <td style="text-align: center;">10,000</td> </tr> <tr> <td style="text-align: center;">2</td> <td>ரொக்க க/கு கழிவு/ பெற்றக் கழிவு க/கு</td> <td style="text-align: center;">ப</td> <td style="text-align: center;">5,000</td> <td style="text-align: center;">5,000</td> </tr> </tbody> </table>	நாள்	விவரம்	பே ப எ	பற்று	வரவு	1	வங்கி க/கு வங்கிக்கடன் க/கு	ப	10,000	10,000	2	ரொக்க க/கு கழிவு/ பெற்றக் கழிவு க/கு	ப	5,000	5,000	<p>1 1</p>
நாள்	விவரம்	பே ப எ	பற்று	வரவு													
1	வங்கி க/கு வங்கிக்கடன் க/கு	ப	10,000	10,000													
2	ரொக்க க/கு கழிவு/ பெற்றக் கழிவு க/கு	ப	5,000	5,000													
<p>27</p>	<p>தேய்மானத் தொகை = சொத்தின் ஆரம்ப அடக்க விலை – எதிர்நோக்கும் இறுதி மதிப்பு                  சொத்தின் எதிர்நோக்கும் பயனளிப்புக் காலம் ஆண்டுகளில்                  = 50,000 + 5,000 = 55,000                  = <math>\frac{55,000}{5}</math> = 11,000</p>	<p>1 1</p>															

28	சஞ்சய் அவர்களின் 31.12.2017ம் நாளைய வியாபார க/கு						2
	ப			வ			
	விவரம்	தொகை	தொகை	விவரம்	தொகை	தொகை	
	தொடக்கச் சரக்கு இருப்பு	15,800	570	விற்பனை கழிக்க :	26,200	26,140	
	கொள்முதல் கழிக்க :			விற்பனை திருப்பம்	60		
	கொள்முதல் திருப்பம்	90	15,710	இறுதிச் சரக்கிருப்பு		860	
	மொத்த இலாபம் கீ /இ		10,720				
			27,000			27,000	
29	கொள்முதல் க/கு	ப	20,000				1
	ரொக்க க/கு			20,000			1
30	விற்பனை சரக்கின் அடக்கவிலை = தொடக்க சரக்கிருப்பு + கொள்முதல் + நேரடி செலவுகள் - இறுதி சரக்கிருப்பு $= 10,000 + 80,000 + 7,000 - 15,000$ $= 97,000 - 15,000 = \text{ரூ. } 82,000$						1
							1

பகுதி - இ

7X 3 = 21

கணக்கியலின் பொன்னான விதிகள் :				
31	ஆள்சார் கணக்கு	பெறுபவரைபற்று செய்க	தருபவரை வரவு செய்க	1
	சொத்து கணக்கு	உள்வருவதை பற்று செய்க	வெளிச்செல்வதை வரவு செய்க	1
	பெயரளவு கணக்கு	அனைத்து செலவுகளையும், நட்டங்களையும் பற்று செய்க	அனைத்து வருமானங்களையும், ஆதாயங்களையும் வரவு செய்க	1



36	<p>முதலாம் ஆண்டு = 50,000 X <math>\frac{15}{100}</math> = 7,500</p> <p>இரண்டாம் ஆண்டு = 50,000 – 7,500 = 42,500</p> <p>42,500 X <math>\frac{15}{100}</math> = 6,375</p>	1  2																																								
37	<p><b>உள்ளீட்டு சாதனம் :</b> விசைப்பலகை, ஒளியியல் வருடி, சுட்டி, இயக்குப்பிடி தொடுத்திரை, எழுத்தாணி, <b>வெளியீட்டு சாதனம் :</b> திரையகம், அச்சப்பொறி</p>	2  1																																								
38	<p><b>சரிகட்டுப் பதிவு :</b> கொடுபடவேண்டிய செலவினங்கள், முன்கூட்டி செலுத்திய செலவினங்கள், பெறவேண்டிய வருமானங்கள் மற்றும் முன்கூட்டி பெற வருமானங்கள் போன்ற இருப்பாய்வில் அக்கணக்காண்டின் இறுதியில் எடுத்துக் கொள்ளப்படாத நடவடிக்கைகளுக்காக செய்யப்படும் குறிப்பேட்டுப் பதிவே சரிகட்டுப் பதிவு எனப்படும்.</p>	3																																								
39	<p><b>முதலின வரவு மற்றும் வருவாயின வரவு வேறுபாடுகள் :</b></p> <table border="1" data-bbox="332 756 1250 1123"> <thead> <tr> <th>முதலின வரவு</th> <th>வருவாயின வரவு</th> </tr> </thead> <tbody> <tr> <td>அடிக்கடி நிகழாதத் தன்மையுடையது</td> <td>அடிக்கடி நிகழும் தன்மையுடையது</td> </tr> <tr> <td>பெரும்பாலும் பேரளவிலான தொகையாக இருக்கும்</td> <td>சிறிய அளவிலான தொகையாக இருக்கும்</td> </tr> <tr> <td>இத்தொகையை இலாபமாக கருதி பகிர்ந்தளிக்க முடியாது</td> <td>வருவாயின செலவைக் காட்டிலும் மிகுதியான வருவாயின வரவுகள் இலாபமாக கருதி பகிர்ந்தளிக்கப்படும்.</td> </tr> </tbody> </table>	முதலின வரவு	வருவாயின வரவு	அடிக்கடி நிகழாதத் தன்மையுடையது	அடிக்கடி நிகழும் தன்மையுடையது	பெரும்பாலும் பேரளவிலான தொகையாக இருக்கும்	சிறிய அளவிலான தொகையாக இருக்கும்	இத்தொகையை இலாபமாக கருதி பகிர்ந்தளிக்க முடியாது	வருவாயின செலவைக் காட்டிலும் மிகுதியான வருவாயின வரவுகள் இலாபமாக கருதி பகிர்ந்தளிக்கப்படும்.	1  1  1																																
முதலின வரவு	வருவாயின வரவு																																									
அடிக்கடி நிகழாதத் தன்மையுடையது	அடிக்கடி நிகழும் தன்மையுடையது																																									
பெரும்பாலும் பேரளவிலான தொகையாக இருக்கும்	சிறிய அளவிலான தொகையாக இருக்கும்																																									
இத்தொகையை இலாபமாக கருதி பகிர்ந்தளிக்க முடியாது	வருவாயின செலவைக் காட்டிலும் மிகுதியான வருவாயின வரவுகள் இலாபமாக கருதி பகிர்ந்தளிக்கப்படும்.																																									
40	<p style="text-align: center;"><b>இலாபநட்ட க/கு</b></p> <table border="1" data-bbox="284 1207 1299 1680"> <thead> <tr> <th colspan="2">ப</th> <th colspan="2">வ</th> </tr> <tr> <th>விபரம்</th> <th>தொகை ரூ</th> <th>விபரம்</th> <th>தொகை</th> </tr> </thead> <tbody> <tr> <td>அலுவலக வாடகை</td> <td>10,000</td> <td>மொத்த இலாபம் கீ/கொ</td> <td>50,000</td> </tr> <tr> <td>தள்ளுபடி கொடுத்தது</td> <td>12,000</td> <td>வட்டி பெற்றது</td> <td>2,000</td> </tr> <tr> <td>விளம்பரம்</td> <td>4,000</td> <td></td> <td></td> </tr> <tr> <td>தணிக்கைக் கட்டணம்</td> <td>1,000</td> <td></td> <td></td> </tr> <tr> <td>வெளிதூக்கு கூலி</td> <td>2,500</td> <td></td> <td></td> </tr> <tr> <td>பொது செலவு</td> <td>3,000</td> <td></td> <td></td> </tr> <tr> <td>நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது)</td> <td>19,500</td> <td></td> <td></td> </tr> <tr> <td></td> <td><b>52,000</b></td> <td></td> <td><b>52,000</b></td> </tr> </tbody> </table>	ப		வ		விபரம்	தொகை ரூ	விபரம்	தொகை	அலுவலக வாடகை	10,000	மொத்த இலாபம் கீ/கொ	50,000	தள்ளுபடி கொடுத்தது	12,000	வட்டி பெற்றது	2,000	விளம்பரம்	4,000			தணிக்கைக் கட்டணம்	1,000			வெளிதூக்கு கூலி	2,500			பொது செலவு	3,000			நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது)	19,500				<b>52,000</b>		<b>52,000</b>	3
ப		வ																																								
விபரம்	தொகை ரூ	விபரம்	தொகை																																							
அலுவலக வாடகை	10,000	மொத்த இலாபம் கீ/கொ	50,000																																							
தள்ளுபடி கொடுத்தது	12,000	வட்டி பெற்றது	2,000																																							
விளம்பரம்	4,000																																									
தணிக்கைக் கட்டணம்	1,000																																									
வெளிதூக்கு கூலி	2,500																																									
பொது செலவு	3,000																																									
நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது)	19,500																																									
	<b>52,000</b>		<b>52,000</b>																																							

41. அ.

குறிப்பேட்டுப் பதிவுகள்

நாள்	விவரம்	பே ப எ	பற்று	வரவு	
2019 மார்ச் 1	ரொக்க க/கு ராம் முதல் க/கு	ப	3,00,000	3,00,000	10 x 1/2=5
2	வங்கி க/கு ரொக்க க/கு	ப	2,00,000	2,00,000	
3	அறைகலன் க/கு ஜெயா அறைகலன் விற்பனையகம் க/கு	ப	28,000	28,000	
4	கொள்முதல் க/கு வங்கி க/கு	ப	5,000	5,000	
5	கொள்முதல் க/கு சியாம் க/கு	ப	50,000	50,000	
6	ஜெயா அறைகலன் விற்பனையகம் க/கு ரொக்க க/கு	ப	28,000	28,000	
10	எடுப்புகள் க/கு ரொக்க க/கு	ப	2,000	2,000	
11	எடுப்புகள் க/கு வங்கி க/கு	ப	800	800	
12	மனோ க/கு விற்பனை க/கு	ப	20,000	20,000	
18	விற்பனை திருப்ப க/கு மனோ க/கு	ப	5,000	5,000	

(அல்லது)

ஆ. ப

கணேஷ் அவர்களின் வியாபார இலாப நட்ட கணக்கு

வ

விவரம்	தொகை	விவரம்	தொகை	
தொடக்கச் சரக்கிருப்பு	8,000	விற்பனை	42,000	2
கொள்முதல்	22,000	இறுதிச் சரக்கிருப்பு	4,500	
கொள்முதல் மீதான செலவு	2,500			
மொத்த இலாபம் கீ/இ	14,000			
	<b>46,500</b>		<b>46,500</b>	

மின்கட்டணம்	3,500	மொத்த இலாபம் கீ/கொ	14,000	3
விற்பனை மீதான செலவுகள்	1,000			
வாராக்கடன்	1,200			
வியாபாரச்செலவுகள்	1,200			
அளித்த தள்ளுபடி	600			
கழிவு கொடுத்தது	1,100			
விற்பனை செலவுகள்	600			
பழுதுப்பார்ப்புச் செலவுகள்	600			
நிகர இலாபம் (முதல்	4,200			
கணக்கிற்கு மாற்றப்பட்டது)	14,000			

42. அ. குறிப்பேட்டுப் பதிவுகள் :

நாள்	விவரம்	பே ப எ	பற்று	வரவு	
2017 ஆகஸ்டு 10	ரொக்க க/கு விற்பனை க/கு	ப	30,000	30,000	3
14	கோபி க/கு விற்பனை க/கு	ப	12,000	12,000	
20	ரொக்க க/கு கோபி க/கு	ப	12,000	12,000	

ப ரொக்க க/கு வ

நாள்	விவரம்	கு ப எ	தொகை	நாள்	விவரம்	கு ப எ	தொகை	
2017 ஆக 10 20	விற்பனை க/கு கோபி க/கு		30,000 12,000 <u>42,000</u>	2017 ஆக 31	இருப்பு கீ/இ		42,000 <u>42,000</u>	1
2017 செப் 1	இருப்பு கீ/கொ		42,000					

விற்பனை க/கு

நாள்	விவரம்	கு ப எ	தொகை	நாள்	விவரம்	கு ப எ	தொகை	
2017 ஆக 31	இருப்பு கீ/இ		42,000 <u>42,000</u>	2017 ஆக 10 14	ரொக்க க/கு கோபி க/கு		30,000 12,000 <u>42,000</u>	1
				2017 செப் 1	இருப்பு கீ/கொ		42,000	

(அல்லது)

**ஆ. முதலினச் செலவு மற்றும் வருவாயினச் செலவு வேறுபாடுகள்:**

முதலினச்செலவு	வருவாயினச்செலவு	5×1=5
அடிக்கடி நிகழாத் தன்மையுடையது	அடிக்கடி நிகழும் தன்மையுடையது	
வருவாய் ஈட்டும் திறனை அதிகரிக்க	வியாபாரத்தின் அன்றாட செயல்பாடுகளை மேற்கொள்வதே இச்செலவின் நோக்கம்	
இச்செலவின் பலன் நீண்ட காலத்திற்கு கிடைக்கும்	நடப்பு ஆண்டிற்கு மட்டுமே பலன் கிடைக்கிறது	
வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அதிகரிக்கச் செய்யும்	வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை பராமரித்து வைத்துக்கொள்ள உதவும்	
இருப்பு நிலை குறிப்பில் சொத்துகள் பக்கத்தில் தோன்றும்	நேரடிச் செலவுகள் வியாபார கணக்கில் பற்று பக்கத்திலும் மறைமுகச் செலவுகள் இலாப நட்ட கணக்கின் பற்று பக்கத்திலும் தோன்றும்.	

**43. அ. பாபு அவர்களின் 31.03.2016 ஆம் நாளுக்குரிய இருப்பாய்வு**

வ. எண்	கணக்கின் பெயர்	பே பள	தொகை	தொகை	
1	கை ரொக்கம்		7,000		10×½=5
2	பற்பல கடனாளிகள்		5,400		
3	சம்பளம்		6,800		
4	வாராக்கடன்		200		
5	தொடக்க சரக்கிருப்பு		15,400		
6	பெறுவதற்குரிய மாற்றுச்சீட்டுகள்		7,000		
7	பற்பல கடனீந்தோர்		--	11,800	
8	முதல்		--	25,000	
9	கொள்முதல்		45,000	--	
10	விற்பனை		--	50,000	
	மொத்தம்		<b>86,800</b>	<b>86,800</b>	

(அல்லது)

**ஆ. 2016 மார்ச் 31ஆம் நாளோடு நிகோலஸ் ஏடுகளில் முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபார இலாப நட்ட கணக்கு.**

ப

வ

விவரம்	தொகை	தொகை	விவரம்	தொகை	தொகை	2
தொடக்கச் சரக்கிருப்பு		1,000	விற்பனை		15,100	
கொள்முதல்		10,000	இறுதிச் சரக்கிருப்பு		2,100	
கூலி	600					
கூட்டுக: கொடுபட						
வேண்டிய கூலி	200	800				
உள் ஏற்றிச்செல் செலவு		750				
மொத்த இலாபம் கீ/இ		4,650				
		<b>17,200</b>			<b>17,200</b>	
விளம்பரம்	500					



கழிக்க: முன்கூட்டி செலுத்தியது	150		மொத்த இலாபம் கீ/கொ	1,900	4,650	
வெளிதூக்கு கூலி		350 400	பெற்ற கழிவு கழிக்க முன்கூட்டி பெற்றது	400	1,500	3
நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது)		6,000	பெற்ற வாடகை		600	
		6,750			6,750	

44.அ.

கொள்முதல் ஏடு:

நாள்	விவரம்	இ எ	பே ப எ	தொகை		
				விளக்கம்	மொத்தம்	
2017 ஜூன் 1	பாலன் நிறுவனம்				3,000	
	20 நாற்காலிகள் ஒன்று .150 வீதம்					
13	சுபா & கோ			6,200		
	2 அலமாரசுகள் ஒன்று .3,100 வீதம்			15,000		
	10 மேசைகள் ஒன்று .1500 வீதம்			21,200		
	கழிக்க: வியாபாரத் தள்ளுபடி 10%			2,120		
	கூட்டுக: சரக்கு தூக்குக் கூலி			19,080		3
	24 சங்கர் அறைகலன் நிறுவனம்			220	19,300	
	25 அலமாரசுகள் ஒன்று .1300 வீதம்				32,500	
27	முருகன் நிறுவனம்				32,750	
	10 நிர்வாக மேசைகள் ஒன்று .3275					
	கொள்முதல் க/கு (ப)				87,550	
கொள்முதல் திருப்ப ஏடு						

நாள்	விவரம்	ப கு எ	பே ப எ	தொகை		குறிப்பு	
				விளக்கம்	மொத்தம்		
2017 ஜூன் 21	பாலன் நிறுவனம்						
	2 நாற்காலிகள் ஒன்று ரூ. 150 வீதம்				300	பழுதடை ந்தது	2
29	சங்கர் அறைகலன் நிறுவனம்				3,900		
	3 அலமாரசுகள் ஒன்று ரூ. 1300 வீதம்					பழுதடை ந்தது	
	கொள்முதல் திருப்ப க/கு (வ)				4,200		

(அல்லது)

ஆ-  
ப

கணபதி ஏடுகளில் முப்பத்தி ரொக்க ஏடு

வ

நாள்	பெறுதல்கள்	இ எ	பே பள	தொகை			நாள்	செலுத்தல்கள்	சா சீள	பே பள	தொகை			5
				தள் ளுபடி	ரொக்க ம்	வங்கி					தள் ளுபடி	ரொக் கம்	வங்கி	
2017 பிப் 1	இருப்பு கீ/கொ				12,500	5,000	2017 பிப் 5	தண்ணீர் சத்திகரிப்பு இயந்திரம் க/கு					4,000	
8	டேனியல் க/கு			50	4,450		6	கொள்முதல் க/கு				4,500		
10	விற்பனை க/கு					20,000	12	அமலா க/கு			250		7,250	
14	வங்கி		(எ)		10,000		13	போக்குவரத்துச் செலவுகள் க/கு				2,500		
19	குமார் க/கு					7,500	14	ரொக்கம் க/கு		(எ)			10,000	
							28	குமார் க/கு					7,500	
							28	இருப்பு கீ/இ				19,950	3,750	
				50	26,950	32,500					250	26,950	32,500	
2017 மார்ச் 1	இருப்பு கீ/கொ				19,950	3,750								

45 (அ).

திரு. சுந்தரேசன் ஏடுகளில் தனிப்பத்தி ரொக்க ஏடு

ப

வ

நாள்	பெறுதல்கள்	பே பள	தொகை	நாள்	செலுத்தல்கள்	பே பள	தொகை	5
2017 மே 1 5 15 30	இருப்பு கீ/கொ ஸ்வாதி க /கு விற்பனை க/கு வட்டி க/கு		40,000 4,000 9,000 500	2017 மே 7 10 18 22 28 31	கூலி க/கு கொள்முதல் க/கு கணிப்பொறி க/கு சபாபதி க/கு சம்பளக் க/கு இருப்பு கீ/இ		2,000 6,000 15,000 5,000 2,500 23,000	5
			53,500				53,500	
2017 ஜூன் 1	இருப்பு கீ/கொ		23,000					

(அல்லது)

ஆ).

வ. எண்	விவரம்	வகைப்பாடு	
i.	வங்கி	ஆள்சார் கணக்கு	10×½ =5
ii.	வெளி ஏற்றிசெல் செலவு	பெயரளவு கணக்கு	
iii.	கொள்முதல்	பெயரளவு கணக்கு	
iv.	ஹரிஷ்	ஆள்சார் கணக்கு	
v.	முன் கூட்டி செலுத்திய செலவு	பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு/ ஆள்சார் கணக்கு	
vi.	அறைகலன்	சொத்துக் கணக்கு	
vii.	நற்பெயர்	சொத்துக் கணக்கு	
viii.	விற்பனை	பெயரளவு கணக்கு	
ix.	வட்டி பெற்றது	பெயரளவு கணக்கு	
x.	முதல்	ஆள்சார் கணக்கு	

46 (அ) . (i) தேய்மானம் வரைவிலக்கணம் (ஏதேனும் ஒன்று)

(ii). தேய்மானம் ஏற்படுவதற்கான காரணங்கள். (ஏதேனும் மூன்று விளக்கத்துடன்)

அ). தேய்வு மற்றும் உராய்வு : ஆ). காலப்போக்கு :-

இ). வழக்கொழிவு: ஈ). நோக்கத்திற்கு போதுமானதாக இல்லாமல் இருப்பது :-

உ). பராமரிப்பின்மை ஊ). அசாதாரண காரணங்கள்:-

(தலைப்புகள் எழுதியிருப்பின் ½ மதிப்பெண்கள் வழங்கலாம்)

(அல்லது)

ஆ-

திருமதி.வினோதினி ஏடுகளில்

2017 டிசம்பர் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபார இலாப நட்ட கணக்கு

ப

வ

விவரம்	தொகை	விவரம்	தொகை	
தொடக்க சரக்கிருப்பு	2,500	விற்பனை	7,000	2
கொள்முதல்	3,300	இறுதி சரக்கிருப்பு	4,000	
உள்தூக்கு கூலி	2,700			1
மொத்த லாபம் கீ/இ	2,500			
	<b>11,000</b>		<b>11,000</b>	
வாடகை	2,600	மொத்த இலாபம் கீ/கொ	2,500	
நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது)	2,400	வட்டி பெற்றது	2,500	
	<b>5,000</b>		<b>5,000</b>	

பொறுப்புகள்	தொகை	சொத்துக்கள்	தொகை	
முதல் கூட்டுக நிகர இலாபம் கடன்நீத்தோர்	52,000 <u>2,400</u> 54,400 8,000	பொறிகள் ரொக்கம் இறுதிச் சரக்கிருப்பு	52,000 6,400 4,000	2
	<b>62,400</b>		<b>62,400</b>	

47(அ). நவீன வணிக உலகின் கணக்காளரின் பங்களிப்பு (ஏதேனும் ஐந்து சிறு விளக்கத்துடன்)

1. ஏடுகளை பராமரிப்பவர்.
  2. நிர்வாகத்திற்கு தகவல்களை தருபவர்.
  3. வணிகச் சொத்துக்களின் காப்பாளர்.
  4. நிதி ஆலோசகர்.
  5. வரி மேலாளர்.
  6. மக்கள் தொடர்பு அலுவலர்.
- தலைப்புகள் எழுதியிருப்பின் 1/2 மதிப்பெண் வழங்கலாம்

(அல்லது)

- ஆ. (i) முதலினச் செலவு
- (ii) வருவாயின வரவு
- (iii) முதலினச் செலவு
- (iv) முதலின வருவாய்
- (v) முதலினச் செலவு

5

5×1=5